

மீறிக் ஒரு தனி சிறப்பு
நது.

என்னவென்றால்,
5 முதலீடுகளில், உள்ளூர்
டாளர்கள் பங்களிப்பு
இந்த மாநாட்டில் தான் மிக
ாக இருக்கிறது. இந்த மேற்கு
ன் தொழில் வளர்ச்சிக்கும்,
ல் முனைவோர்
தத்திற்கும் இதைவிட வேறு
வேண்டுமா?

கே கேடியிருக்கின்ற
க்கெல்லாம் நான் உறுதியாக
கேள் தம்முநாட்டில்
செய்கின்ற உங்கள்
களுக்கு, எந்தவித தாமதமும்
ரது; எந்தவித தலைவீடுகளும்
ராது.
வாறு முதல்வர் மு.க.ஸ்டா
பினார்.

ளில் குழந்தை கலை நிகழ்ச்சி



பழங்குடியின் மாணவர்
களின் கல்வி தரத்தை
உயர்த்த சேவை செய்து
வரும் "அன்பு செய்வோம்
அறக்கட்டளை" நிறுவனர்
கொளரியுடன் இணைந்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டது. குழந்தை
திருமணம் தடுப்பு,
பெண்கல்வி அவசியம்
குறித்து பல்வேறு
கிராமங்களில் இந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ணை நடத்தி வருகின்றனர்.

கோடி கேட்டு றக்கு

ளது.
நகரில் கணவருடன் வசித்த
ஜெட்லி, சொல்ல முடியாத
ளன் இருப்பதாகவும் தினமும்
ன்னை அடித்து உதைத்து
செய்வதாகவும் புகார்
மும்பை நீதிமன்றத்தில்
ளாடர்ந்துள்ள அவர், தான்
ாகவும் உடல் ரீதியாகவும்
டுள்ளதாகவும் இதற்காக
இழப்பீடை பீட்டர் ஹாக்
யன்றும் என்றும் மனுவில்
ளார். இந்த வழக்கில் பதில்
ல் செய்யப்பட பீட்டர் ஹாக்
ளும் உத்தரவிட்டுள்ளது.

தயமுநாடு மன்னவாராய
மேலான் இயக்குனரும்,
தலைவருமான டாக்டர்
ஜெ.ராதாகிருஷ்ணன்,
நாமக்கல் மின்
வாரிய மேற்பார்வை
பொறியாளர் அலுவலகம்
மற்றும் துணை மின்
நிலையங்களில் ஆய்வு
மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாமக்கல்
ஆஞ்சநேயர், நரசிம்மர்
கோவில்களில் தனது
குடும்பத்தினருடன் சுவாமி
தரிசனம் செய்தார்.

பின்னர் அவர்
செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது
அவர் கூறுகையில்,
மழைக்காலங்களில் மின்
வாரியத்தில் ஏற்படும்
இடர்பாடுகளை
களைநிதி அனைத்து
முன்னேற்பாடுகளும்,
பாதுகாப்பு ஏற்பாடுகளும்
தயாராக உள்ளதாகவும்,
நடப்பாண்டு கோடை
காலத்தில் மின்
பற்றாக்குறை ஏற்படாமல்
சமாளித்து போல்
வரும் ஆண்டிலும்
கோடை காலத்தில்

ஏற்படாமல் இருக்க
அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளதாகவும்
கூறினார். மேலும் வரும்
கோடை காலத்தில் மின்
பற்றாக்குறையை சமாளிக்க
தனியாரிடம் இருந்து
குறைந்த விலையில்
மின்சாரம் வாங்க
ஒப்பந்தங்கள் மேற்கொள்
ளப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தார். மேலும்
அவர் கூறுகையில்,
நாமக்கல்லை
பொறுத்தவரை,
அதிகளவில் எலக்ட்ரானிக்
வாகனங்கள் வரப்போ
கிறது. வருங்கால தேவை
யை கருத்தில் கொண்டு,
பெட்ரோல் பங்குகள்,
போக்குவரத்து கழக
பணிமனைகள், தனியார்
இடங்களில், இ.வி.,
சார்ஜிங் பாய்ண்ட்
அமைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. குறிப்பாக, 850
கே.வி., டிரான்ஸ்பார்மர்
தேவை என்று தெரிவித்
துள்ளனர். பொதுவாக,
பொது மக்கள் பாதுகாப்பு
மற்றும் பணியாளர்

அலோசிக்கப்பட்டது.
இ.வி., ஸ்டேஷனை
பொறுத்தவரை, தமிழகம்
முழுவதும், 2,000க்கும்
மேற்பட்ட இடங்களில்
அமைக்கப்பட்டு வரு
கிறது. நாமக்கல்லில், 20
இடங்களில் அமைக்
கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு பார்
வையுடன் இந்த திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது
மேற்பார்வை பொறியாளர்
(நாமக்கல் மின்பகிர்மான
வட்டம்) சபாநாயகம்,
செயற்பொறியாளர்
சுந்தர்ராஜன், இணை
இயக்குநர் ஆனந்த்
பாபு ஆகியோர் உடன்
இருந்தனர்.

முன்னதாக அவருக்கு
கோயில் நிர்வாகம்
சார்பில் அறங்காவலர்
குழுத் தலைவர்
தென்பாண்டியன்
நல்லுசாமி மற்றும்
அறங்காவலர் குழு
உறுப்பினர்கள் மாலை
அணிவித்து மரியாதை
செலுத்தினர்.

NATIONAL FITTINGS LIMITED

CIN: L29199TZ1993PLC008034

Regd. Office: SF No.112, Madhapur Road, Kaniyur Village, Vio Karumathampatti - 641 659,
Coimbatore District, Phone No : 99432 93000, e-mail: nationalfittingsltd@gmail.com

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING

Members of the Company are hereby informed that pursuant to Section 108 and 110 of the Companies Act, 2013 and Rule 20 and 22 of Companies (Management and Administration) Rules, 2014 and various Circulars issued by MCA and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and other applicable laws, rules the Company is seeking approval of members for the

1. Appointment of Mr Anil Kumar Agarwal as Director
2. Appointment of Mr Arpit Agarwal as Director
3. Appointment of Mr Arpit Agarwal as Managing Director
4. Appointment of Mr Jayaram Govindarajan as Joint Managing Director
5. Reclassification of the status of Mr AV Palaniswamy from Promoter to 'Public' Shareholder
6. To approve material related party transaction with related parties

The Postal Ballot Notice, explanatory statement and e-voting instructions have been sent to the members through electronic mode on Monday 24th November, 2025 to the shareholders whose names are recorded in the register of members or beneficial owners maintain by Registrar and Share Transfer Agent (RTA) and depositories on 21st November, 2025 (cut-off date). The voting rights of the members shall be in proportion to the shares held by them as on cut-off date. This Notice has also been made available on the website of the Company www.nationalfittings.com; website of the BSE and on the website of NSDL at www.evoting.nsdl.com. The Company has engaged the services of NSDL to provide remote e-voting facility. The remote e-voting shall commence on Tuesday, November 25, 2025 at 09.00 AM and shall end on Wednesday, December 24, 2025 at 05.00 PM

E voting shall not be allowed beyond 5.00 PM on 24.12.2025 and the e-voting module shall be disabled by NSDL and members will not be allowed to vote thereafter.

For physical shareholders who have not registered their e-mail address with the RTA may provide the necessary details to the Company at nationalfittingsltd@gmail.com or RTA at info@noms.mylp.com and for demat shareholders please update your e-mail id and mobile number with your respective Depository Participants.

If you have any queries or issues regarding remote e-voting from the NSDL e-voting system may refer the FAQ for e-voting and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or send your request to NSDL, Trade World-A wing, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400013 or send an email to evoting@nsdl.co.in or call on toll free no: 1800 1020 990 and 1800 22 44 30

The results of the postal ballot shall be announced on or before December 29, 2025 and shall be uploaded in the website of the Company and will be communicated to BSE and NSDL.

FOR NATIONAL FITTINGS LIMITED

Place : COIMBATORE
Date : 24.11.2025

S. Aravinthan
Company Secretary

KHAMBATTA SECURITIES LIMITED

806, 8th Floor, Tower-B, World Trade Tower, Noida Sector-16,
Uttar Pradesh-201301, India. Tel: +91-9953989693, 0120-4415469
Email: ipo@khambattasecurities.com
Investor Grievance Email: mbcomplaints@khambattasecurities.com
Website: www.khambattasecurities.com
Contact Person: Mr. Chandan Mishra
SEBI Registration No.: INM000011914

MAASHITLA SECURITIES PRIVATE LIMITED

451, Krishna Apra Business Square, Netaji Subhash Place, Pitampura, Delhi-110034, India.
Telephone: 011-4781432
E-mail: ipo@maashitla.com
Investor Grievance E-mail: investor.ipo@maashitla.com
Website: www.maashitla.com
Contact Person: Mr. Mukul Agrawal
SEBI Registration No.: INR000004370

Availability of Red Herring Prospectus: Investors are advised to refer to the Red Herring Prospectus and the Risk Factors contained therein, before applying in the issue. Full copy of the Red Herring Prospectus is available at www.bseindia.com, the website of BRLM at www.khambattasecurities.com and website of Company at www.helloji.com.

Availability of Bid-Cum-Application forms: Bid-Cum-Application forms can be obtained from the Company: Helloji Holidays Limited, Book Running Lead Manager, Khambatta Securities Limited, SEBI at www.sebi.gov.in and website of Stock Exchange at www.bseindia.com.

Application Supported by Blocked Amount (ASBA): All investors in this issue have to compulsorily apply through ASBA. The investors are required to fill the ASBA form and submit the same to the amount will be unblocked and account will be debited only to the extent required to be paid for allotment of shares. Hence, there will be no need of refund.

For more details on the issue process and how to apply, please refer to the details given in application forms and abridged prospectus and also please refer to the chapter titled "Issue Procedure" beginning with the word "BANKER TO THE ISSUE: AXIS BANK LIMITED".

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Red Herring Prospectus.

Place: New Delhi

Date: November 25, 2025

Helloji Holidays Limited is proposing, subject to market conditions and other considerations, public issue of its Equity Shares and has filed the Red Herring Prospectus dated November 25, 2025 with the Book Running Lead Manager at www.khambattasecurities.com, the website of the BSE i.e. www.bseindia.com, and website of our Company at www.helloji.com.

Investors should note that investment in equity shares involves a high degree of risk. For details, investors should refer to and rely on the Red Herring Prospectus, including the chapter titled "Risk Factors". The shares have not been and will not be registered under the US Securities Act ("the Securities Act") or any state securities laws in United States and may not be issued or sold within the United States or to, or for the account of, any person in the United States or in a transaction not subject to, the registration requirements of the Securities Act of 1933.

QUINT DIGITAL LIMITED

(FORMERLY QUINT DIGITAL MEDIA LIMITED)
CIN: L63122DL1985PLC373314

Regd. Office: 403 Prabhakar Kiran, 17, Rajendra Place, Delhi-110008 Tel: 011-45142374
Office: Carroussel Building, Plot No. 1, 9th Floor, Sector 16A, Film City, Noida-201301
Tel: 0120-4751818, Website: www.quintdigital.in Email: cs@thequint.com

Notice with respect to Special Window for Re-Lodgement of Transfer Requests of Physical Shares

Members,
In accordance to our earlier newspaper advertisements published on July 26, 2025 and November 26, 2025, we wish to restate that the Securities and Exchange Board of India (SEBI) vide its Circular No. SEBI/HQ/MIRSD/MRSD-PoD/P/CIR/2025/97 dated 2 July 2025, has introduced a special window for re-lodgement of transfer requests for physical shares.

Pursuant to the said circular, investors who had submitted transfer requests for physical shares prior to April 01, 2019 (the date from which transfer of securities in physical mode was discontinued), and whose requests were rejected/ returned/ not attended due to deficiency in documents/ process/ or otherwise, are now provided an opportunity to re-lodge such requests with requisite documents.

Investors may re-lodge their earlier requests with the Company's Registrar and Share Transfer Agent (RTA) along with requisite documents and rectifying deficiencies, during the special window period of six months from July 07, 2025, till January 06, 2026. The Investors should submit the documents to the Company or RTA on any of the address given below:

Quint Digital Limited Company Secretary, Plot-403, Prabhakar Kiran, Rajendra Place, Delhi, 110008 Email: cs@thequint.com	Skyline Financial Services Private Limited Registrar and Share Transfer Agent, Unit: Quint Digital Limited Address-A-506, Dattani Plaza, Andheri Kurla Road, Safed Pool, Andheri - East, Mumbai- Maharashtra 400072 Email: pravin.cm@skylinieria.com
--	--

Pursuant to the SEBI circular dated July 02, 2025, the securities re-lodged for transfer during those requests that are pending with the Company/RTA, as on date) shall be issued in demat form, after following due process for such transfer-cum-demat requests.

We urge all the investors who had submitted transfer requests in the past and are yet to receive shares due to deficiencies, to take benefit of this special window introduced in the interest of investors.

For Quint Digital Limited
Sd/-
Tarun Belwal
Company Secretary and Compliance officer
M. No. A39190

November 25, 2025
Noida

NATIONAL FITTINGS LIMITED

CIN: L29199TZ1993PLC008034

Regd. Office: SF No.112, Madhapur Road, Kanayur Village, Via Karumathampatti - 641 659,
Coimbatore District, Phone No : 99432 93000, e-mail: nationalfittingsltd@gmail.com

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING

Members of the Company are hereby informed that pursuant to Section 108 and 110 of the Companies Act, 2013 and Rule 20 and 22 of Companies (Management and Administration) Rules, 2014 and various Circulars issued by MCA and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and other applicable laws, rules the Company is seeking approval of members for the

1. Appointment of Mr Anil Kumar Agarwal as Director
2. Appointment of Mr Arpit Agarwal as Director
3. Appointment of Mr Arpit Agarwal as Managing Director
4. Appointment of Mr Jayaram Govindarajan as Joint Managing Director
5. Reclassification of the status of Mr A V Palaniswamy from Promoter to 'Public' Shareholder
6. To approve material related party transaction with related parties

The Postal Ballot Notice, explanatory statement and e-voting instructions have been sent to the members through electronic mode on Monday 24th November, 2025 to the shareholders whose names are recorded in the register of members or beneficial owners maintain by Registrar and Share Transfer Agent (RTA) and depositories on 21st November, 2025 (cut-off date). The voting rights of the members shall be in proportion to the shares held by them as on cut-off date. This Notice has also been made available on the website of the Company www.nationalfittingsltd.com, website of the BSE and on the website of NSDL at www.evoting.nsdl.com

The Company has engaged the services of NSDL to provide remote e-voting facility. The remote e-voting shall commence on Tuesday, November 25, 2025 at 09.00 AM and shall end on Wednesday, December 24, 2025 at 05.00 PM

E voting shall not be allowed beyond 5.00 PM on 24.12.2025 and the e-voting module shall be disabled by NSDL and members will not be allowed to vote thereafter.

For physical shareholders who have not registered their e-mail address with the RTA may provide the necessary details to the Company at nationalfittingsltd@gmail.com or RTA at info@npms.mufg.com and for demat shareholders please update your e-mail id and mobile number with your respective Depository Participants.

If you have any queries or issues regarding remote e-voting from the NSDL e-voting system may refer the FAQ for e-voting and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or send your request to NSDL, Trade World-A wing, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400013 or send an email to evoting@nsdl.co.in or call on toll free nos: 1800 1020 990 and 1800 22 44 30

The results of the postal ballot shall be announced on or before December 29, 2025 and shall be uploaded in the website of the Company and will be communicated to BSE and NSDL.

FOR NATIONAL FITTINGS LIMITED

Place : COIMBATORE
Date : 24.11.2025

S. Aravinthan
Company Secretary